

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் நகரில் சுகாதாரப் பராமரிப்பின் விரிவாக்கத்திற்கு ஆதாரவு அளிக்க ஒரு சதவீத (1%) மருத்துவமனை தீர்வை விதிக்க நகர நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது

ப்ராம்ப்ட்டன், ON (ஏப்ரல் 7, 2022) –நேற்றைய கூட்டத்தில், ப்ராம்ப்ட்டனில் சுகாதாரப் பராமரிப்புக்கான விரிவாக்கத்திற்கு ஆதரவளிப்பதற்காக ஒரு சதவீத (1%) மருத்துவமனை தீர்வை விதிக்க ப்ராம்ப்ட்டன் நகர சபை ஒப்புதல் அளித்தது. பீல் மெமோரியல் மருத்துவமனை மற்றும் ப்ராம்ப்ட்டன் சிவிக் மருத்துவமனையில் அமைக்கப்படவுள்ள புற்றுநோய் பராமரிப்பு மையம் ஆகியவற்றின் மறுவடிவமைப்பு மற்றும் விரிவாக்கத்திற்கான உள்ளூர் பங்கீட்டிற்கு இந்த தீர்வை விதிப்பு உதவும்.

வில்லியம் ஆஸ்லர் ஹெல்த் சிஸ்டம் நிறுவனமானது, பீல் மெமோரியல் மருத்துவமனையின் மறுவடிவமைப்பு மற்றும் விரிவாக்கத்திற்கு என \$700 மில்லியனும், புற்றுநோய் பராமரிப்பு மையத்தின் வளர்ச்சிக்காக \$365 மில்லியனும் செலவாகும் என்று மதிப்பிடுகிறது; இதன் மொத்த மதிப்பீடு \$1.1 பில்லியன் ஆகும். இந்த திட்டங்களுக்கு தேவையான உள்ளூர் பங்கீடு \$250 மில்லியன் ஆகும். தற்போது \$125 மில்லியனாக மதிப்பிடப்பட்ட உள்ளூர் பங்கீட்டின் 50 சதவீதத்தை நகர நிதியம் வழங்குமாறு ஆஸ்லர் கோருகிறது.

ப்ராம்ப்ட்டன் குடியிருப்பாளர்கள் இந்த மருத்துவமனை தீர்வை விதிப்பின் விளைவாக சராசரி வருடாந்திர குடியிருப்பு வரி வசூல் வகையில் சராசரியாக \$23.29 அதிகரிப்பைக் காண்பார்கள். 2022 ஆம் ஆண்டின் வரவு செலவு கணக்கின் ஒரு பகுதியாக, புதிய பீல் மெமோரியல் மருத்துவமனைக்கான உள்ளூர் பங்கீடாக \$62.5M நிதியை ஒதுக்குவதன் மூலம், [சுகாதாரப் பாதுகாப்பு விரிவாக்கத்திற்கான தனது கடமையுணர்வை நகரம் காண்பித்துள்ளது](#). ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் செலுத்த வேண்டிய தவணைகளுடன் ஜூன் மாதத்தில் வீட்டு இறுதி வரி கேட்பு-பட்டியல்கள் அனுப்பப்படும். வரிகள் பற்றிய கூடுதல் தகவல்களை Brampton.ca இல் காணலாம்.

வரலாற்று ரீதியாகவே, ப்ராம்ப்ட்டன் நகர சுகாதார சேவைகளுக்கான நிதியில் நியாயமான பங்கை நகரம் பெற்றிருக்கவில்லை; இதன் விளைவாக மருத்துவமனை நெரிசல் மற்றும் வராந்தாவில் வைத்து மருத்துவம் பார்த்தல் நிகழ்ந்தவண்ணம் இருந்தது. இது COVID-19 தொற்றுநோயால் இது இன்னும் மோசமாகிவிட்டது. ஜனவரி 2020 இல், ப்ராம்ப்ட்டன் நகரம் சுகாதார அவசரநிலையை அறிவித்து,

ப்ராம்ப்ட்டனின் உடல்நலப் பாதுகாப்பு நிதி வகையில் துண்டு விழுவதைக் குறைக்க மாகாணத்திலிருந்து கூடுதல் நிதியைக் கோரி, “ப்ராம்ப்ட்டனுக்கான நியாயமான பேரம்” என்ற தனது பிரச்சாரத்தைத் தொடங்கியது.

மார்ச் 2021 இல், ஒருங்கிணைந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கான ஆஸ்லரின் பீல் நினைவு மையத்தை, ஒரு புதிய மருத்துவமனையாக விரிவுபடுத்துவதற்கு நிதியளிக்க [மாகாண அரசாங்கத்திடமிருந்து ஒரு பட்ஜெட் அறிவிப்பை நகரம் வரவேற்றது](#). இந்த வார தொடக்கத்தில், பீல் மெமோரியலை 24/7 என்ற பாணியில் அவசர சிகிச்சைப் பிரிவைக் கொண்ட புதிய உள்நோயாளிகள் மருத்துவமனையாக ஆக்குவதற்கான ஆஸ்லரின் மாற்றத்தை ஆதரிப்பதற்காக [\\$21 மில்லியன் முதலீடு செய்வதாக மாகாணம் அறிவிப்பு செய்தது](#); ப்ராம்ப்ட்டன் சிவிக் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்துவதாகவும் மாகாணம் அறிவித்தது.

“ப்ராம்ப்ட்டனுக்கான நியாயமான பேரம்” என்ற தனது பிரச்சாரம் பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: Brampton.ca.

அறிஞர் கூற்றுக்கள்

“வரலாற்று ரீதியாகவே ப்ராம்ப்ட்டன் மருத்துவமனை நிரம்பி வழியும் நிலை கொண்ட மற்றும் வராந்தாவில் வைத்து மருத்துவம் பார்க்கும் அவல நிலையை அனுபவித்து வருகிறது; ஏனெனில் நமது நகரம் சுகாதாரப் பாதுகாப்புச் சேவைகளுக்கான நிதியில் நியாயமான பங்கைப் பெற்றிருக்கவில்லை. ப்ராம்ப்ட்டன் நகர சபையானது, ப்ராம்ப்ட்டனின் சுகாதாரப் பாதுகாப்பு இடைவெளியைக் குறைக்க தங்களின் பங்களிப்பைச் செய்ய உறுதியூண்டுள்ளது, மேலும் நமது சமூகத்தில் சுகாதாரப் பாதுகாப்புச் சேவைகளுக்கு நிதியளிப்பதற்காக நமது கூட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

- ஹர்கிரத் சிங், நகர கவுன்சிலர், வார்டுகள் 9 & 10; தலைவர், பெருநிறுவன சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

"கடந்த ஆண்டு ஒரு டெலி டவுன் ஹாலில், நகர குடியிருப்பாளர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் ப்ராம்ப்ட்டனில் ஒரு புதிய முழு-சேவை மருத்துவமனைக்கு நிதியளிப்பதற்காக ஒரு லெவியை ஆதரிப்பதாக தங்கள் வாக்களிப்பில் குறிப்பிட்டனர். நமது சமூகம் கடந்த காலங்களில் சுகாதாரப் பாதுகாப்பு நிதியில் நியாயமான பங்கைப் பெற்றிருக்கவில்லை, மேலும் உள்ளூர் மருத்துவமனைகளின் நெரிசல் COVID-19 தொற்றுநோயால் மேலும் அதிகரித்து விட்டது. எங்கள் குடியிருப்பாளர்களின்

ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பாதுகாக்கப்படுவதையும், நமது சமூகம் அதற்குத் தகுதியான சுகாதாரப் பாதுகாப்பைப் பெறுவதையும் உறுதிசெய்வதில் நமது பங்கைச் செய்வதற்கு ப்ராம்ப்ட்டன் நகர சபை கடமையுணர்வு கொண்டுள்ளது.

- பேட் ஃபோர்ட்டினி, பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 7 & 8, ப்ராம்ப்ட்டன் நகரம்

"கனடாவின் வேகமாக வளர்ந்து வரும் சமூகங்களில் ப்ராம்ப்ட்டன் நகரம் ஒன்றாகும், மேலும் நன்கு இயங்கிவரும் நகரமாக இருந்தபடி, நாம் ப்ராம்ப்ட்டனில் உள்ள சுகாதார அவசரநிலையை நிவர்த்தி செய்து வருகிறோம், மேலும் எங்கள் எதிர்கால சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம். ப்ராம்ப்ட்டனில் சுகாதாரப் பாதுகாப்புக்கான வலுவான எதிர்காலத்தைப் பத்திரப்படுத்துவதற்காக, எங்கள் குடியிருப்பாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் நலன்களின் பேரில் எங்கள் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்.

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

"ப்ராம்ப்ட்டன் நகரில் சுகாதார பராமரிப்புக்கான வரலாறு படைக்கும் நேரம் இதுவாகும். மருத்துவமனை மறுமேம்பாட்டிற்கான தற்போதைய மதிப்பிடப்பட்ட உள்ளூர் பங்கில் 50 சதவீதத்தை ஆதரிப்பதற்கான நகர சபையின் கடமையுணர்வானது, இந்த சமூகத்திற்குத் தேவையான மற்றும் தகுதியான உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான ஆதாரவளங்களை, ஆஸ்லர் கொண்டிருப்பதை உறுதிப்படுத்த உதவும். இந்த தைரியமான மற்றும் அவசியமான நடவடிக்கையை எடுத்ததற்காகவும், வேகமாக வளர்ந்து வரும் நமது சமூகத்திற்கு சேவை செய்ய அதிக மருத்துவமனை திறனை வென்றெடுக்க அயராது உழைத்ததற்காகவும் நகர சபையை ஆஸ்லர் பாராட்டுகிறதூர். நகரசபையின் இந்தக் கடமையுணர்வு வரவிருக்கும் ஆண்டுகளில் நமது சமூகத்தின் ஆரோக்கியத்திற்கான முதலீடாகும்.

- ஜியோஃப்ரே ரிட்ச்சி, தலைவர், வில்லியம் ஆஸ்லர் சுகாதார கட்டமைப்பின் இயக்குனர்கள் மன்றம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்

multiculturalmedia@brampton.ca